

August 06, 2025

BSE Limited Dept of Corporate Services, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai – 400 001 Scrip Code: 543514	National Stock Exchange of India Limited The Listing Department, Exchange Plaza, Bandra Kurla Complex, Mumbai – 400 051 Symbol : VERANDA
---	---

Dear Sir/Madam,

Sub: Newspaper advertisement for Un-Audited Financial Results for the quarter ended June 30, 2025

Pursuant to Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisements published in respect of the Un-Audited Financial Results for the quarter ended June 30, 2025, of the Company.

The advertisements were published in the following newspapers:

- Financial Express (English – National Daily)
- Makkal Kural (Tamil – Regional Daily)

Kindly take the same on record and on the website of your exchange. This information will also be hosted on the Company's website at <https://www.verandalearning.com/web/index.php/stock-exchange-intimations>

**Thanking you,
For Veranda Learning Solutions Limited**

**S Balasundharam
Company Secretary & Compliance Officer
M. No: ACS-11114**

Firms sanctioned by US over Iran oil mostly Mumbai based

● **Unlisted entities linked to shipping empire of Khamenei advisor's son**




NESIL STANEY
Mumbai, August 5

THE SIX INDIAN entities which the US State Department and the Office of Foreign Assets Control (OFAC) has sanctioned for trading in Iranian oil, petroleum products & petrochemicals are small and mid-sized unlisted entities, five of them registered in Mumbai and one in Chennai. These entities are linked to the shipping empire of Mohammad Hossein Shamkhani, son of Ali Shamkhani, top political advisor to supreme leader of Iran Ayatollah Ali Khamenei.

These Mumbai-based companies include Alchemical Solutions, Ramniklal S Gosalia, Jupiter Dyechem, Global Industrial Chemicals and Persistent Petrochem while Kanchan Polymers is based in Chennai. Alchemical Solutions, founded in March 23, 2021, has its registered office in Bandra Kurla Complex (BKC) and two directors -- Shraddha Talloo and Jerome Cruz -- as per filings. Talloo is associated with multiple companies, including G B Farms, Think Crete, RMC, Alchemical Solutions, Chem-form Trading and Persistent Petrochem, two of which are in the sanctioned list. Ramniklal S Gosalia is in business for the last seven decades and a distributor of Bharat Petroleum. "We aspire to be a billion-dollar company by the year

2028," its website said. Jupiter Dyechem, founded in 1968, is part of Chokhani Group and employs 85 people in 8 offices across India. None of these firms are large public enterprises. However, they play vital roles in India's chemical and manufacturing

supply chains. The US sanctions are part of a broader crackdown on entities linked with Iran. The sanctions block operations requiring dollar settlements, international shipping, trade finance, and access to Western insurance and banking.



PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY

INFORMATION TO MEMBERS OF APPROVED SUPERANNUATION FUNDS TO JOIN NATIONAL PENSION SYSTEM

The Pension Fund Regulatory and Development Authority (PFRDA) is a statutory Authority established under PFRDA Act, 2013, for the purpose of promoting old age income security through pension schemes regulated under the said Act, including the National Pension System (NPS).


NPS is a defined contributory pension scheme and was initially introduced in 2004 for the employees of Central Government, Central Autonomous Bodies, State Governments, State Autonomous Bodies. The Scheme was later extended to the employees of Corporates, and Indian citizens on a voluntary basis.

The provisions of Income Tax Act, 1961 provides various Tax benefits under NPS. At superannuation, it allows withdrawal of upto 60% of accumulated pension wealth as tax free lump-sum amount while the remaining amount is used to purchase annuity from the Annuity Service Provider(s) on which Goods and Services Tax (GST) is exempted. NPS over the years has consistently generated higher returns to the subscribers through investment of corpus by registered pension funds, in various asset classes as per approved investment guidelines for different sectors, bearing in mind the risk and return perspective.

All activities under NPS are regulated under the PFRDA Act, 2013 and the regulations notified by the Authority. Further, activities under NPS are fully digital and managed in a transparent manner with updated information on individual pension corpus available to subscriber on a daily basis using mobile apps or subscriber's login. Subscribers also have flexibility to choose from multiple pension funds, asset allocation and portability across employments, locations and employment status upto the age of 75 years.

By means of this Notice, members of various Approved Superannuation Funds registered under the Income Tax Act, 1961 are informed that they can avail benefits and returns under NPS, for which purpose they may contact their respective Approved Superannuation Trust/ employer to enable migration to NPS. As per provisions of the Income Tax Act, 1961, exemption from taxation is available in case of one-time transfer of funds from Approved Superannuation Funds to NPS. The Authority shall provide necessary support and guidance to the Approved Superannuation Funds to facilitate migration of its members into NPS, to fulfil its mandate of a secured pensioned society.

The Approved Superannuation Funds or its individual members, as the case may be, may undertake transfer into NPS in line with the detailed procedure mentioned on the Authority's website (www.pfrda.org.in) under the tab "Superannuation Funds" or by scanning the QR code provided below. Further, any query in this regard may be sent to saf-information@pfrda.org.in or to the office of the Authority.



Chief General Manager
For and on behalf of
Pension Fund Regulatory and Development Authority

**HYUNDAI**

Hyundai Motor India Limited

CIN - L29309TN1996PLC035377

Registered Office - Plot No H-1, SIPCOT Industrial Park, Irrungattukottai

Sriperumbudur Taluk, Kancheepuram District, Tamil Nadu 602 117

Website: <https://www.hyundai.com/in>;

Email ID: complianceofficer@hml.net

Notice is hereby given that **29th Annual General Meeting** ("AGM") of Hyundai Motor India Limited ("the Company") will be held on Thursday, August 28, 2025 at 02:00 P.M. (IST) through Video Conferencing ("VC") to transact the businesses as set forth in the Notice of the AGM sent on August 05, 2025 ("Notice"). The Company has engaged National Securities Depositories Limited (NSDL) to provide facility of remote e-voting and e-voting at the AGM to its members (together referred to as "e-voting").

In compliance with the provisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR"), applicable guidelines, circulars etc. issued by the Ministry of Corporate Affairs and SEBI (collectively referred to as "Circulars"), the Notice along with Annual Report for FY 2024-25 covering Annual Financial Statements for the financial year 2024-25, have been sent in electronic mode only, to all those members/beneficial owners whose names are appearing in the register of members/beneficial owners received from depositories as on Friday, August 01, 2025. The electronic dispatch of the Notice and Annual Report to the members through email has been completed on Tuesday, August 05, 2025. The Notice and Annual Report is also available on the website of the Company at <https://www.hyundai.com/in/en/investor-relations/financial-information/annual-report>, on the website of the Stock Exchanges where the equity shares of the Company are listed, i.e., National Stock Exchange of India Limited at www.nseindia.com and BSE Limited at www.bseindia.com and on the website of KFin at <https://evoting.kfintech.com/public/Downloads.aspx> and NSDL at www.evoting.nsdl.com.

The Company has also sent physical communication to the members whose email addresses are not updated in the records, which contains the exact link of the Company's website to access the Notice and Annual Report and other relevant documents.

Registration of E-mail address:

Members holding shares in physical mode are hereby notified that pursuant to applicable Circulars, all holders of physical shares can update/register their contact details including the details of e-mail address by submitting the requisite Form ISR-1 with Company's registrar and share transfer agent i.e., Kfin Technologies Limited ("RTA" or "Kfin"). Form ISR-1 can also be downloaded at <https://ris.kfintech.com/clientservices/isc/isrforms.aspx> and on the website of the Company at <https://www.hyundai.com/in/en/investor-relations/investor-information/disclosure> and detailed FAQs in this regard can be found at <https://ris.kfintech.com/faq.html>.

Members holding equity shares in dematerialized form are requested to register/update their email addresses with their relevant depository participants.

Obtaining USER ID and password for e-voting:

The Company is pleased to provide remote e-voting and e-voting facility at the AGM to its members in respect of the business(es) to be transacted at the AGM. The resolutions set forth in the Notice will be transacted only through e-voting.

The **remote e-voting period prior to AGM will commence at 9:00 A.M. (IST) on Saturday, August 23, 2025** and will remain open till **05:00 P.M. (IST) on Wednesday, August 27, 2025**. The remote e-voting will not be allowed beyond the aforesaid date & time and the remote e-voting module shall be forthwith disabled by NSDL upon expiry of aforesaid period. Once the vote on the resolution is casted by the member, he/she shall not be allowed to change it subsequently.

The members attending the AGM through VC who would have not casted their vote by remote e-voting, shall be entitled to vote through e-voting at the AGM. However, the members can opt for only one mode of voting i.e. either remote e-voting or e-voting at the AGM. The members who cast their vote by remote e-voting may also attend the AGM but will not be able to vote again at the AGM.

The cut-off date for the purpose of reckoning the voting rights for this AGM will be Thursday, August 21, 2025 ("Cut-off date"). Accordingly, only those members whose names are recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the depositories as on Cut-off date (including those members who may not have received this Notice due to non-registration of their email ID with the Company or DPs or had not been a shareholder of the Company at the time of dispatching of AGM Notice) shall be entitled to vote by way of remote e-voting/e-voting at AGM. The person who is not a Member/Beneficial Owner as on the Cut-off date, should treat this Notice for information purpose only.

Detailed instructions for e-voting, procedure to join the AGM, are provided in the Notice of the AGM and the same can also be accessed on the websites of the Company at <https://www.hyundai.com/in/en/investor-relations/financial-information/annual-report>, Kfin at <https://evoting.kfintech.com/public/Downloads.aspx> NSDL at www.evoting.nsdl.com and the Stock Exchanges at www.nseindia.com and www.bseindia.com.

Any person holding shares in physical form and a non-individual who acquires the equity shares after the Notice is dispatched and holds equity shares as on the Cut-off date, may obtain the login ID and password for e-voting by sending a request at evoting@nsdl.com. However, if a member is already registered with NSDL for e-voting, he/she may use the existing login credential ID to cast the vote. In case of shareholders holding securities in demat mode, who acquire shares of the Company and becomes a Member of the Company after sending the Notice and holding shares as on the cut-off date may follow steps mentioned in the Notice.

The Record Date for determining the entitlement of members of final dividend for the financial year 2024-25 is Tuesday, August 05, 2025. The dividend, subject to the approval of the members at the AGM, will be paid within 30 days from the date of approval of members.

As per the Income-tax Act, 1961, as amended by the Finance Act 2020, dividend paid or distributed by the Company as on or after April 01, 2020 shall be taxable in the hands of the members. The Company shall therefore be required to deduct tax at source (TDS) at the time of making payment of the said dividend. The members are requested to refer to separate e-mail communication sent by the Company in this regard.

The voting results will be announced within two working days from the conclusion of the AGM or any other timeline as described under applicable law(s). The voting results shall simultaneously be communicated to the Stock Exchanges viz. NSE and BSE. The voting results along with scrutinizer report shall be available on the website of the Company at <https://www.hyundai.com/in/en/hyundai-story/announcements-2025-2026> and shall also be displayed at the registered office of the Company.

In case of any queries, you may have refer to the Frequently Asked Questions (FAQs) section for shareholders and e-voting user manual available in the "Download" section of www.evoting.nsdl.com or Members who need assistance before or during the AGM can contact NSDL at 022-4886 7000 or send a request to NSDL official Mr. Gopalakrishnan at evoting@nsdl.com.

For Hyundai Motor India Limited
Sd/-
Pradeep Chugh
Company Secretary & Compliance Officer

Date: August 06, 2025
Place: Gurugram

**CONTAINER CORPORATION OF INDIA LTD.**
(A NAVRATNA UNDERTAKING OF GOVT. OF INDIA)
Regd. Office & Investors Relation Centre: CONCOR Bhawan,
C-3, Mathura Road, Opp. Apollo Hospital, New Delhi - 110076.
CIN : L63011DL1988GOI030915
E-mail : investorrelations@concordia.com
Tel. Nos. : 41673093-96, 41222500/600/700 | Website : <http://www.concorindia.co.in>

NOTICE OF RECORD DATE FOR INTERIM DIVIDEND FOR FY 2025-26
Notice is hereby given that **13th August, 2025** (Wednesday) has been fixed as the Record Date for the purpose of determining the entitlement of members to Interim Dividend @32% (Rs.1.60 per share on equity share of Rs.5/- each), declared by the Board in its meeting held on **05.08.2025** for the financial year 2025-26. Further, Interim dividend will be paid:
(i) to those Members whose names will appear in the Register of Members of the Company, after giving effect to all valid Share Transfers in physical form lodged with the Company and its Registrar on or before **13th August, 2025**; or
(ii) in respect of Shares held in electronic form, to those "deemed members" whose names appear on the Statements of beneficial ownership furnished by National Securities Depository Limited (NSDL) and Central Depository Services (India) Limited (CDSL), at the end of business hours on **13th August, 2025**.
In order to avail the facility of payment of dividend through Electronic Clearing Service (ECS), members of the Company, holding their shares in Demat mode are requested to submit the duly filled in ECS mandate form to their Depository Participant and those holding physical shares to Company's Share Transfer Agent and Registrar: M/s Beetal Financial & Computer Services (P) Ltd., BEETAL HOUSE, 3rd Floor, 99, Madangir, Behind Local Shopping Centre, Near Dada Harsukhdas Mandir, New Delhi - 110062. ECS instructions once furnished by the member will supersede all his/ her previous bank mandates/details. ECS mandate form is available on Company's website: www.concorindia.co.in.
Shareholders holding shares in dematerialized mode are requested to update their records such as tax residential status, and permanent account number (PAN), mobile numbers and other details with the relevant depositories through their depository participants. Shareholders holding shares in physical mode are requested to furnish details to the Company's Registrar and Share Transfer Agent, M/s Beetal Financial & Computer Services (P) Ltd. at concor@beetalfinancial.com.
Shareholders are also requested to register/ update their E-mail ID with company at investorrelations@concorindia.com/ their Depository participants/ Company's Registrar & Share Transfer Agent at concor@beetalfinancial.com which will be used for sending official documents through e-mail in future.
Shareholders are requested to claim their unpaid/ unclaimed dividend, if any by writing to company at its Registered office or email or to its R&TA. Dividends if remained unpaid or unclaimed for a period of seven years shall be transferred by the company to the Investor Education and Protection Fund. Further, all shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more shall be transferred by the company in the name of Investor Education and Protection Fund.

For Container Corporation of India Ltd.
Sd/-
(Harish Chandra)
Place: New Delhi
Date : 05.08.2025
PED (Finance) & Company Secretary and Chief Financial Officer

ADVERTORIAL

Lord's Mark Industries Ltd to go Public on BSE, Eyes NSE Listing and Global Expansion



commitment to creating value for its shareholders and supports the vision of building a stronger, more dynamic corporate entity.

Strong Global Investor Backing and Strategic Partnerships The announcement of the BSE listing has also been accompanied by significant interest from international investors, demonstrating robust confidence in Lord's Mark Industries' diversified business approach, resilience, and forward-looking strategies. Notably, the company has received a high-value proposal for a global partnership concerning its Medtech product line — a flagship portfolio in the green energy segment. This partnership is poised to accelerate the company's international reach and solidify its standing as a key player in the renewable energy market.


Capital Market Journey: BSE Launch, NSE on the Horizon - The BSE listing serves as the launchpad for Lord's Mark Industries' wider capital market journey. With eyes set on further growth, the company has initiated plans to pursue a listing on the National Stock Exchange (NSE) within the next six months. This dual-exchange presence is anticipated to boost stock liquidity, expand the investor base, and enhance visibility among both domestic and foreign institutional investors. The NSE listing will also offer better price discovery and increased access to capital — factors that are crucial for the company's future growth plans.

Lord's Mark Industries Limited, a prominent and rapidly growing Indian conglomerate with business interests spanning healthcare, diagnostics, renewable energy, and cutting-edge technology, is poised to make its mark on the capital markets with an upcoming listing on the Bombay Stock Exchange (BSE). This milestone move reflects the company's strategic ambition to elevate its presence, not just within India, but across global business landscapes.

This listing follows the company's recent National Company Law Tribunal (NCLT) clearance for the merger with Lord's Mark India Ltd (formerly Kratos Energy and Infrastructure Ltd) — a significant development that is reshaping the group's business trajectory. The merger is designed to unlock operational efficiencies, enabling greater resource optimisation, streamlined management, and robust expansion into new verticals.


Beneficial Share Swap for Investors - As part of the merger structure, shareholders of Lord's Mark Industries Ltd will be entitled to a share swap ratio of 1:1.25. For every share held in Lord's Mark Industries Ltd, investors will receive 1.25 shares in the newly consolidated Lord's Mark India Ltd. This favourable ratio underscores the company's

**Scan to know more about us**

**23.86% YoY**
156.58 Crores
Q1 FY26
TOTAL INCOME

**28.27% YoY**
92.92 Crores
Q1 FY26
GROSS PROFIT

**97.62% YoY**
54.56 Crores
Q1 FY26
EBITDA

**VERANDA LEARNING SOLUTIONS LIMITED**
CIN:L74999TN2018PLC125880
REGD OFF: G.R. Complex First floor No.807- 808, Anna Salai, Nandanam, Chennai -600035


EXTRACT OF CONSOLIDATED UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2025

Sr. No	PARTICULARS	CONSOLIDATED (INR LAKHS)		
		Quarter Ended 30-Jun-25 (Unaudited)	Year Ended 31-Mar-25 (Audited)	Quarter Ended 30-Jun-24 (Unaudited)
1	Total Income from Operations	15,658.43	51,826.81	12,642.05
2	Net Profit/(Loss) before Tax and Exceptional Items	778.63	-25,458.67	-2,611.30
3	Net Profit/(Loss) before Tax and after Exceptional Items	778.63	-25,458.67	-2,611.30
4	Net Profit/(Loss) after Tax	596.51	-25,165.04	-2,625.28
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (aftertax))	603.84	-25,183.06	-2,619.88
6	Equity Share Capital	7,439.62	7,439.62	7,127.35
7	Paid -up Equity Share Capital (Face Value of Rs.10/- each)	10	10	10
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet as at 31st March 2025	18,256.26		
9	Earnings Per Share (of Rs.10/-each)			
	Basic	-0.09	-34.73	-3.93
	Diluted	-0.09	-34.73	-3.93

Note:

1

1. The above Un-Audited Financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of directors at their respective meeting held on August 04, 2025 and August 05, 2025.
2. The complete Un-audited financial results (Standalone & Consolidated) of the Statutory Auditors thereon are available at https://www.verandallearning.com/web/application/-/files/7517/5438/5149/Signed_Reg_33_for_quarter_ended_June_302025_2.pdf
The same is accessible through scanning of the Quick Response (QR) code provided below.



For Veranda Learning Solutions Limited
Sd/-
Kalpathi S Suresh
Executive Director Cum Chairman
DIN:00526480

Place: Chennai
Date: August 5, 2025

